

15.04.2026.

O.S.No. 139/2018

I.A.No.5/2026 மனு 07.04.2026 ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டதன் பேரில் வா. சா. 1 ராமசாமி மீண்டும் அழைக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்விக்கப்பட்டு குறுக்கு விசாரணை செய்யப்படுகிறார்.

பிரதிவாதி தரப்பு குறுக்கு விசாரணை :-

என் உடன்பிறந்த சகோதரர் கணேசன் அமெரிக்காவில் கம்யூட்டர் என்ஜினியராக 2008 ம் ஆண்டிலிருந்து இருந்து வருகிறார். சொத்தின் மதிப்பை காட்டுவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். 2018-2019 ம் வருடத்திலிருந்து வருமான வரி தாக்கல் செய்துள்ளேன். 2015-2016 ம் வருடத்தில் என்னுடைய ஆண்டு வருமானம் எவ்வளவு என்பதை காட்ட ஆவணம் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். 29.09.2020 ம் வருடத்தில் காலதாமதமாக 2018-2019 ம் வருடத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி கணக்கு என்றால் சரிதான். வாதசாஆ.3 ஆவண்,ததின்படி என்னுடைய மொத்த ஆண்டு வருமானம் ரூ.4,42,321/- என காட்டப்பட்டு உள்ளது என்றால் சரிதான். வாதசாஆ.3 ல் விவசாய வருமானமாக ரூ.9,74,350/- காட்டப்பட்டுள்ளது என்றால் சரிதான். 2018-2019 ம் வருடத்தில் நான் என் சகோதரரிடம் ரூ.40 லட்சம் கடன் பெற்றுள்ளதாக காட்டப்பட்டுள்ளது என்றால் சரிதான். வாதசாஆ.3 ல் என்னிடம் ரொக்கம் கையிருப்பாக ரூ.4,07,213/- உள்ளதாக 2018-2019 ம் வருடத்தில் காட்டப்பட்டுள்ளது என்றால் சரிதான். வாதசாஆ.3 ல் யார் யாரிடம் பணம் கடன் கொடுத்தேன் என்பது குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை என்றால் சரிதான். 2018-2019 ம் வருடத்தில்

என்னுடைய வங்கி கணக்கில் மொத்தம் ரூ.17,433+42157 இருப்பதாக காட்டப்பட்டுள்ளது என்றால் சரிதான். 2015-2016 ம் வருடத்திற்குரிய வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாததற்கு காரணம் ரூ.5 லட்சத்திற்குள் வருமானம் இருந்ததால்தான் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. வாதசாஆ.3 ஆவணமே வழக்கிற்காக பின்னிட்டு தயார் செய்யப்பட்ட ஆவணம் என்றால் சரியல்ல. வாதசாஆ.4 ல் 15.8.2015 ம் தேதியன்று என்னுடைய வங்கி கணக்கில் ரூ.2,86,126/- உள்ளது என்றால் சரிதான். வாதசாஆ.5 ல் கனரா வங்கி கணக்கில் 2015 ம் வருடம் 8 வது மாதத்தில் ரூ.4,709/- இருப்பதாக காட்டப்பட்டுள்ளது என்றால் சரிதான். வாதசாஆ.6 ஆவணத்தின்படி 2015 ம் வருடம் 8 வது மாதம் என்னுடைய வங்கி கணக்கில் ரூ.50,125/- இருப்பதாக காட்டப்பட்டுள்ளது என்றால் சரிதான். மேற்படி 3 வங்கி கணக்குகளைச் சேர்த்தால் செப்டம்பர் 2015 ம் வருடத்தில் மொத்தம் ரூ.4 லட்சம் மட்டுமே இருந்தது என்றால் சரிதான். 2015 ம் ஆண்டு வருமானத்தை விட 2018 ம் ஆண்டு வருமானம் கூடுதலாக வந்தது என்றால் சரிதான். 15.08.2015 ம் தேதி கடன் கொடுத்ததாக சொல்லப்படும் தேதியில் எனக்கு ரூ.18 லட்சம் கடன் கொடுக்க வசதி கிடையாது என்றும் அதற்குரிய ஆவணங்களும் தாக்கல் செய்யவில்லை என்றால் சரியல்ல. ரூ.2 லட்சத்திற்கு மேல் கடன் கொடுக்கவேண்டும் என்றால் வங்கி பரிவர்த்தனை மூலமாக கடன் கொடுக்கவேண்டும் என்றால் எனக்கு தெரியாது. நான் தாக்கல் செய்துள்ள கூடுதல் ஆவணங்கள் வாயிலாக எனக்கு எவ்வித பரிகாரமும் கிடைக்கத்தக்கதல்ல என்றால் சரியல்ல.15.08.2015 ம் தேதியில் ஒரு

போலியான ஆவணமாகிய வாதசாஆ.1 ஐ தயார் செய்துகொண்டு பொய்யாக இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல.

மறு விசாரணை

வாதசாஆ .3 ல் 2018-2019 ம் வருடத்தில் ரூ.95 லட்சம் நான் வெளியாட்களுக்கு கடனாக கொடுத்தாக காட்டப்பட்டு அதற்கு நான் வருமானவரி செலுத்தியுள்ளேன்.

Principal District Judge,
Dindigul.